#### **PUBLIC NOTICE**

Notice is hereby given that Share Certificate No. 32613 for 100 Equity Shares of Rs. 10/-(Rupees Ter Only) each bearing Distinctive No (s) 3259401-3259500 of Eiche Motors Limited having its registered office at 3rd Floor Select City Walk, A-3 District City Centre, Saket, New Delhi 110017 registered in the name of ARUN KUMAR KOCHHAR have been lost He has applied to the Company for issue of duplicate certificate. Any person who has any claim in respect of the said share certificate should lodge such claim with the company within 15 days of publication of this notice



CORRIGENDUM TO TENDER NOTICE Corrigendum to Tender Notice fo Pest Control treatment of various Premises of the Bank in Mumbai and Navi Mumbai has been www.centralbankofindia.co.in under Live Tenders.

Place: Mumbai CHIEF Date: 02-07-2021 SECURITY OFFICER



#### **ASSAM POWER DISTRIBUTION COMPANY LIMITED** A fully customer centric company

SHORT TENDER NOTICE

The Chief General Manager (PP&D), APDCL, Bijulee Bhawan, 6<sup>th</sup> Floor, Paltar Bazar, Guwahati-781001 invites tenders as given below.

NIT No. APDCL/ARMS/Security Audit/2021/2, dated 01/07/2021 for selection of a Service Provider for conducting Cyber Security Audit and ISO 27001 Certification of IT Systems of APDCL. The bid document along with all relevant information will be available for download w.e.f. 02.07.2021 (14:00 Hrs) at https://assamtenders.gov.in

Last date of submission of Bid is 20.07.2021 (14:00 Hours)
Sd/- Chief General Manager (PP&D), APDCL, 6th Floor,

Bijulee Bhawan, Guwahati-1 Please pay your energy bill on time and help us to serve you better!

Bank of India

Head Office, Finance Department, Star House-L C-5, "G Block", Bandra Kurla Complex, Bandra East, Mumbai 400051 Ph: +912266684851 E-mail: headoffice.finance@bankofindia.co.in

Selection of Book Running Lead Managers (BRLMs) for the proposed QIP issue of Bank of India

Interested SEBI registered Merchant Bankers are hereby requested to please go through the detailed RFQ document available on Bank's website www.bankofindia.co.in on the captioned matter. The interested parties may please be guided by the same document and respond accordingly within the giver timeline. Last date of receipt of sealed tenders is 12.07.2021 by 05.00 p.m. Chief Financial Officer



### **ELNET TECHNOLOGIES LIMITED**

Regd. Office: TS 140, Block 2 & 9, Rajiv Gandhi Salai, Taramani, Chennai - 600 Ph: 044-2254 1337 / 1098 Fax: 044-2254 1955 Email : elnetcity@gmail.com Website: www.elnettechnologies.com CIN : L72300TN1990PLC019459

#### INFORMATION TO SHAREHOLDERS

THIRTIETH ANNUAL GENERAL MEETING TO BE HELD OVER **VIDEO CONFERENCE OR OTHER AUDIO-VISUAL MEANS** 

In view of the continuing COVID-19 pandemic, Members may note that the 30" Annual Genera Meeting ("AGM") of the Members of the Company will be held on Wednesday, July 28, 2021 at 04.00 p.m. IST through Video Conference ("VC") Other Audio Visual Means ("OAVM") in compliance with the General circular numbers 14/2020, 17/2020, 20/2020 and 02/2021 issued by the Ministry of Corporate Affairs ("MCA"), Covernment of India and other applicable provisions of the Companies Act, 2013 and circulars issued by the Securities and Exchange Board of India ("SEBI"), to transact the business that will be set forth in the Notice calling the AGM.

The Notice of AGM along with the Annual Report 2020-21 will be sent only by electronic mode to those Members whose email addresses are registered with the Company/ Depositories and also will be available on the Company's website **www.elenttechnologies.com** and on the website of Stock exchange i.e. BSE Limited at www.bseindia.com. Members can attend and participate in the AGM through the VC/OAVM facility only.

Manner of casting vote(s) through e-voting:

The Company is providing remote e-voting facility ("remote e-voting") to all its Members to cast their votes and also to vote during the AGM through CDSL e-voting system ("e-Voting"). Detailed procedure for remote e-voting before the AGM/e-voting during the meeting shall be provided in the Notice of the AGM.

Manner of registering/updating e-mail address:

(a) Members holding shares in physical and who have not registered their e-mail addresses Mobile number are requested to visit https://investors.cameoindia.com for registering the same to receive the Notice of the AGM and Annual Report 2020-21 electronically

(b) Members holding shares in demat form, who have not registered/updated their e-mail address are requested to register/ update the same with their Depository Participant where they maintain their demat accounts.

Joining the AGM through VC/OAVM:

Members will be able to attend the AGM through VC/OAVM, through e-voting website a <u>www.evotingindia.com.</u> The information about login credentials to be used and the steps to be followed for attending the AGM are explained in the Notice of the AGM. RECORD DATE FOR DIVIDEND AND PAYMENT THEREOF

(a) The Company has fixed Wednesday, July 21, 2021 as the "Record date" for determining entitlement of Members of dividend, recommended by the Board of Directors of the Company, for the financial year ended March 31, 2021.

(b) The dividend will be credited /dispatched within the timeline specified in the respective rules to hose members whose name appears in the Company Register of Members as on the cut-off date (record date) of Wednesday, July 21, 2021.

(c) Members holding shares in physical form who have not updated their mandate for receiving the dividends directly to their bank accounts through electronic clearing services or any other means, can register the same by sending the details of copy of PAN card and cheque to our Register and Share Transfer Agent, M/s. Cameo corporate services limited; For detailed clarification or nformation required in this regard if any, the shareholders are requested to contact Mrs Kandhimathi via email kandhimathi@cameoindia.com and (044-40020728)

Members are requested to carefully read the Notice of the AGM and in particular, instructions for joining the AGM, manner of casting vote through remote e-voting before the AGM or voting during the AGM.

For ELNET TECHNOLOGIES LIMITED

Place: Chennai Date : July 03, 2021 Unnamalai Thiagarajan Managing Director



National Stock Exchange of India Ltd. 'Exchange Plaza', Bandra-Kurla Complex, Bandra (E), Mumbai-400 051

### NOTICE

Notice is hereby given that the following trading member of the National Stock Exchange of India Ltd. (Exchange) has requested for the surrender of its trading membership of the Exchange:

SI.	Name of the	SEBI	Last Date for	
No.	<b>Trading Member</b>	Regn. No.	filing complaints	
		************	00.0 0004	

1. JAWAI SECURITIES INZ000271935 03-Sep-2021 LIMITED

The constituents of the above-mentioned trading member are hereby advised to lodge complaints immediately, if any, against the above-mentioned trading member on or before the last date for filing complaints as mentioned above and no such complaints filed beyond this period will be entertained by the Exchange against the above-mentioned trading member and it shall be deemed that no such complaints exist against the above-mentioned trading member or such complaints, if any, shall be deemed to have been waived. The complaints filed against the above-mentioned trading member will be dealt with in accordance with the Rules, Byelaws and Regulations of the Exchange / NCL. The complaints can be filed online at https://www.nseindia.com/invest/file-a-complaint-online an E-complaint. Alternatively, the complaint forms can be downloaded from https://www.nseindia.com/invest/downloadcomplaint-form-for-offline-registration or may be obtained from the Exchange office at Mumbai and also at the Regional Offices.

For National Stock Exchange of India Ltd.

Place: Mumbai Date: July 03, 2021 Vice President -Regulatory



#### **GOVERNMENT OF MEGHALAYA** POWER DEPARTMENT

No. POWER.113/2020/95

2

Dated Shillong, the 29th June, 2021 **EXTENSION AGAINST EXPRESSION OF INTEREST** 

The Expression of Interest (EOI) invited by the Power Department vide No POWER.113/2020/24 dated: 02-11-2020 and subsequently last extended vide No. POWER.113/2020/93 dated: 31-05-2021 upto 30-06-2021 for empanelment of reputed firms for Design, Engineering, Installation, Maintenance and Operation upto 40 (forty) years for Hydro / Solar / Wind / Biomass Power Projects on BOOT / DBOT / BOOM / PPA Model having past experience is hereby further extended as follows. Empanelment will be for new and existing incomplete project on "as-is-where-is basis".

Description SI No Last date of submission of EOI 13-07-2021

The interested bidders / companies can be download the EOI document from the website www.meghalayatenders.gov.in free of cost. All other terms and conditions etc shall remain the same. Parties who have

uploaded / submitted their bids earlier may please upload / submit again. Sd/-

M.I.P.R. No: 506 Dated: 01-07-2021

Opening of EOI at 14:00 hours

(P.S.R. KHARKONGOR) Chief Technical Adviser (Generation) Power Department, Government of Meghalaya

Stocks and Securities



14-07-2021

Email - abmt.investorgrievance@adityabirtacapi Tel. +91-44-4949000; Fax. +91-44-22501095

Notice is hereby given that:

Aditya Birla Money Ltd.

- 1. The Twenty Fifth Annual General Meeting (AGM) of the Members of the Company will be held on Friday, July 30, 2021, at 11.00 A.M. through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM).
- 2. Notice of the AGM and the Annual Report for the Financial Year 2020-21 have been mailed on June 30, 2021 to the Members whose email ID's are registered with the Company/Depository
- The Business as set out in the Notice shall be transacted through voting by electronic means.
- The remote e-voting period begins on Tuesday, July 27, 2021 at 9.00 A.M. (IST) and ends on Thursday, July 29, 2021 at 5.00 P.M. (IST), after which remote e-voting shall not be allowed.
- A person whose name is recorded in the Register of Members or Beneficial Owners maintained by the depositories as on the cut-off date, July 23, 2021, only shall be entitled to avail the facility of remote e-voting provided by CDSL as well as voting at the AGM.
- 6. Any person who becomes member of the Company after dispatch of Notice of the Meeting and holding shares as on the cut-off date i.e. July 23, 2021 may obtain the User ID and Password by sending a request at helpdesk.evoting@cdslindia.com. If the member is already registered with CDSL for e-voting, then he can use his existing User ID and Password.
- 7. The facility for e-voting will also be made available at the AGM and the members attending the AGM who have not already cast their votes by remote e-voting shall be entitled to vote through e-voting
- 8. Members may participate in the AGM even after exercising their right to vote through remote e-voting but shall not be allowed to vote again at the AGM.
- The Notice of the Meeting along with the instructions for remote e-voting are available on the website of the Company at www.adityabirlamoney.com, of the Stock Exchanges, BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and of CDSL at www.evotingindia.com.
- 10. In case of any grievances connected with the e-voting facility, Members may mail to Ms. Sangeeta Shetty, Company Secretary at abml.investorgrievance@adityabirlacapital.com or address it to her at: Sai Sagar, 2nd & 3rd Floor, Plot No. M-7, Thiru-Vi-Ka (SIDCO) Industrial Estate, Guindy, Chennai -600 032. Tel.: +91-44-49490000.

By Order of the Board of Directors For Aditya Birla Money Limited

Place : Mumbai Date : July 03, 2021

Sangeeta Shetty Company Secretary

# M.P. HOUSING & INFRASTRUCTURE DEVELOPMENT BOARD

Online percentage rate bids for the following works are invited from Reputed firms/ Agency/Contractors full filling registration criteria (1st CALL)

S. No.	System Tender No.	Name of Work	PAC & EMD & Tender Form Cost	Completion period (In Months)	Category of Contr- actor	Date of Purchase & Submission of Bids	Date of Opening of Tenders Envelop A,B & Envelop C
1.	2021_ MPHID_ 148529	CONSTRUCTION OF OFFICE BUILDING OF POLLUTION CONTROL BOARD AT CHHINDWARA DISTT. CHHINDWARA.	PAC 311.32 Lakhs Cost of Form 15000/- GST: 2700/- Total: 17700/- EMD: 311500/-	15 (Fifteen) Months I/C rainy Season	The Agency should be Registered in PWD Centrali- zation	05.07.2021 10:30 Hrs. And 26.07.2021 17:30 Hrs.	Envelop A 27.07.2021 12:30 Hours Envelop B (Technical Bid) 29.07.2021 12:30 Hours. Envelop-C Finical Bid 06.08.2021 15:30 Hours.

1. Interested bidder can view the detailed NIT on website http://www.mptenders.gov.in 2. The bidders shall have to submit their bids. Only online & upload the relevant documents from as per time schedule (key dates) Original Earnest Money & cost of Tender form Deposit instrument (online net banking of NEFT/RTGS) The tender envelop-C will be opened 06.08.2021.

Visit us : www.mphousing.in E-mail : eednhbcdw@mp.gov.in M.P. Madhyam/101173/2021

/mphidb /mphidb

(Rahul Meshram) E.E. Div.CHHINDWARA Mob.: 9340638450

#### **SHRIRAM CITY UNION FINANCE LIMITED**

CIN:L65191TN1986PLC012840 Regd. Office: 123, Angappa Naicken Street, Chennai - 600 001. Telephone No. +91 44 2534 1431

Secretarial Office: 144, Santhome High Road, Mylapore, Chennai - 600 004, Telephone No. +91 44 4392 5300, Website: www.shriramcity.in; e-mail: sect@shriramcity.ir SHRIRAM City

#### **NOTICE OF ANNUAL GENERAL MEETING**

Notice is hereby given that Thirty fifth Annual General Meeting ("AGM") of the Company will be held on Thursday, July 29, 2021 at 10.00 a.m. IST at 144, Santhome High Road, Mylapore, Chennai 600 004 through video conference ("VC")/Other Audio Visual Means (OAVM) pursuant to section 101, 136 and applicable rules of the Companies Act, 2013 ("Act") to transact the businesses including the adoption of Annual Accounts for the year ended March 31, 2021.

In view of the continuing Covid-19 pandemic, the Ministry of Corporate Affairs ("MCA") vide its circular dated January 13, 2021, May 5, 2020, April 13, 2020 and April 8, 2020 (collectively referred to as "MCA circulars") and SEBI circular dated January 15, 2021 permitted the holding of the Annual General Meeting ("AGM") through VC/OVAM without the physical presence of the Members at a common venue. Members can attend the AGM through VC/OVAM. Instructions for joining the meeting through VC/OVAM are available in the Notice of the AGM.

The businesses set out in AGM Notice along shall be transacted through electronic voting (e-voting) in compliance with the provisions of section 108 of the Act read with the Companies (Management and Administration) Rules, 2014 and amendments thereof, Regulation 44 & 47 and other applicable regulations of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations. 2015 ("LODR") and any amendments thereof and Ministry of Corporate Affairs Circulars referred above.

The Notices, Explanatory Statement thereof, the Annual Report for the financial year 2020-21 will be sent by electronic mode to  $the \,members \,of \,the \,Company \,as \,on \,Specified \,Date \,to \,the \,e-mail \,ids \,registered \,with \,their \,respective \,Depositories/Company/RTA.$ The Notices, Annual Report will be displayed on the web site of the Company in downloadable form respectively at  $https://nseprime ir.com/ir\_download/PPN\_Corp\_Announcements/AGM\_NOTICE\_2021. ZIP and on the website of the Exchanges$ at www.bseindia.com : www.nseindia.com .

Members who have not registered their email address and in consequence could not receive the Notice may temporarily get their email address registered with the RTA, by clicking the link: https://www.integratedindia.in/EmailUpdation.aspx and following the registration process as guided thereafter. Post successful registration of the email address, the Member will receive soft copy of the Notice and the procedure for remote e-voting along with the User ID and the Password to enable remote e-voting for this Notice. In case of any queries, Member may write to csdstd@integratedindia.in. Alternatively, the shareholders may write to the Company / RTA for obtaining the login credentials for e-voting for the resolutions proposed in this notice. The time table and other details are as under:

SI. no	Description	Dates			
1.	Specified Date	Wednesday, June 30, 2021			
1. 2 3.	Cut Off Date	Thursday, July 22, 2021			
3.	Open Date	Monday, July 26, 2021 at 10.00 am			
4.	Close Date	Wednesday, July 28, 2021 at 5.00 pm			
5.	Scrutiniser report	Saturday, July 31, 2021			
6.	Name of the Scrutiniser appointed by the Company	Sri P. Sriram, Practising Company Secretary			
6. 7.	Contact details of the person to address grievances	Sri C R Dash, Company Secretary at the Secretarial Office of the Company mentioned on the top of this Notice			

"Specified Date" : Date fixed by the Company to determine shareholders for emailing the notice, "Cut Off Date" : Date to determine eligibility to vote, "Open Date": Date and time of commencement of voting, "Close Date": Date and time of end of voting Members are requested to read completely the Notices and other documents, if any required before casting their votes.

For Shriram City Union Finance Limited C R Dash

Place : Chennai Date : July 3, 2021 Company Secretary

### CARBORUNDUM UNIVERSAL LIMITED 🕸 CIN: L29224TN1954PLC000318

Registered Office: 'Parry House', No. 43, Moore Street, Chennai - 600 001 Tel: +91-44-30006161, Fax: +91-44-30006149, Email: investorservices@cumi.murugappa.com, Website: www.cumi-murugappa.com NOTICE TO MEMBERS

## Members are requested to note that the 67th Annual General Meeting (AGM) of

Carborundum Universal Limited ('the Company') is scheduled to be held through Video Conferencing (VC) or Other Audio Visual Means (OAVM) on Monday, August 2, 2021 at 3.00 P.M. IST in accordance with the provisions of the Companies Act, 2013, the Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and circulars issued by the MCA and SEBI from time to time to transact the businesses set forth in the Notice of the AGM. The Notice of 67th AGM, Annual Report and other reports/documents (AGM documents

will be sent through electronic mode only to such Members whose e-mail addresses are registered with their respective Depository Participants (DPs) or the Company's Registrar and Share Transfer Agent (RTA) viz. M/s. KFin Technologies Private Limited.

The AGM documents would be made available on the websites of the Company www.cumi-murugappa.com, the Stock Exchanges viz., BSE Limited www.bseindia.com National Stock Exchange of India Limited www.nseindia.com and the RTA https://evoting.kfintech.com/. Members may note that no physical/hard copies of the AGM documents would be sent or provided, even if requested

Members holding shares in dematerialized mode and who have not registered their e-mail addresses are requested to register their e-mail addresses and mobile numbers with their respective DPs. Members holding shares in physical mode who have no registered their e-mail addresses with the RTA are requested to furnish a scanner signed copy of the request letter providing their e-mail address, mobile number along with self-attested copies of PAN, proof of address and share certificate(s) to the RTA/Company at - einward.ris@kfintech.com or rajkumar.kale@kfintech.com or investorservices@cumi.murugappa.com for receiving the AGM documents electronically. The request with the above documents can also be sent to **M/s. KFir** Technologies Private Limited at Selenium Tower B. Plot No 31 & 32. Financia District, Nanakramguda, Serilingampally Mandal, Hyderabad - 500 032.

Members holding shares in physical or in electronic form who have not registered their e-mail address may temporarily get their e-mail address and mobile number registered with RTA by clicking the link <a href="https://ris.kfintech.com/clientservices/mobilereg/">https://ris.kfintech.com/clientservices/mobilereg/</a> leemailreg.aspx and following the steps mentioned therein to enable receipt of the Annual report electronically.

Members will be provided with a facility to cast their votes electronically on all resolutions set forth in the Notice of the AGM through remote e-voting as well as e-voting during the AGM. Detailed instructions to Members for participating in the 67th AGM through VC/OAVM as well as casting their votes electronically is set out in the Notice o

The Board of Directors at their meeting held on 28th April 2021 have recom Final dividend of Rs. 1.5/- per share of Rs. 1/- each for the financial year 2020-21 for approval of the Members. Members holding shares in physical form and whose bank account details are not yet registered with the RTA / Company can provide a regues letter duly signed informing the bank account number, name of Bank, branch along with self-attested copies of PAN, proof of address, cancelled cheque and share certificate(s o einward.ris@kfintech.com or investorservices@cumi.murugappa.com to enable direct credit of dividend into their bank accounts in a secured manner. For share: held in dematerialized form, Members are required to update the bank account particulars with their respective DPs. Effective 1st April 2020 dividend income is hardblars with the hands of the shareholders. Hence Members are requested to update the details of their residential status, PAN & category as per Income Tax Act, 1961 with the RTA / Company by providing the same to einward.ris@kfintech.com or investorservices@cumi.murugappa.com in case of shares held in physical form and with your DP in case of shares held in demat form.

For Carborundum Universal Limited

Place : Chennai Rekha Surendhirar Date : July 02, 2021 Company Secretary



(Formerly Yash Papers Limited) Regd Office: 2nd Floor, 24/57, Birhana Road, Kanpur –208001, Uttar Pradesh Corp Office: Yash Nagar, Ayodhya – 224135, Uttar Pradesh

CIN: L24231UP1981PLC005294 I T: +91 5278 258174 

EXTRACT OF THE AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31<sup>57</sup> MARCH, 2021 (Rs. Lakhs) Quarter Ended Year Ended 31-03-2020 31-03-2021 31-03-2021 Particular Sr. No. (Audited) (Audited) (Audited) Total Income from Operations 19,497.96 6,225.36 26,110.50 Profit Before Tax 866.25 2,293.12 3,953.84 **Profit After Tax** 671.00 1,672.11 2,761.83 Earnings Per Share (of Rs. /- each) (for continuing and discontinued operations) 1.90 4.74 7.84 2. Diluted: 4.74 7.84

### **Notes:**

Camp: Ayodhya

**Date**: 30<sup>th</sup> June, 2021

- 1. The above audited financial results have been reviewed by the Audit Committee in its meeting held on 29th June, 2021 and approved by the Board of Directors at their meeting held on 30th June, 2021.
- 2. The above results have been prepared in accordance with Indian Accounting Standards ('Ind AS') notified under section 133 of the Companies Act, 2013, read together with the Companies (Indian Accounting Standard) Rules, 2015
- 3. The results for the quarter ended 31st March, 2021 are the balancing figures between Audited results for the whole year and the published nine monthly results upto 31st December, 2020 which were subjected to limited review by
- 4. The segment profit of the moulded segment for the year 2020-21 includes a sum of Rs. 6.88 crores (Previous year: Nil) on account of fulfilment of the EPCG obligations.
- 5. The Company has analysed all parameters associated with this risk due to Covid 19 and has assessed that Covid-19 and the bussiness changes thereafter will have no material impact on the going concern of the Company 6. "The scheme of merger of Yash Compostables Limited ("YCL") with the Company effective 1st April, 2020 has been
- shareholders in the General Meeting and subsequent regulatory approvals. In view of the pending approvals fronm various regulatory authorities, no effect of YCL financials are given in the above results. 7. The results of the company are available on the company's website www.yashpakka.cm and on BSE website at www.bseindia.com

approved by the Board of Directors in their meeting on 20th June, 2020. The same is subject to approval by

For Yash Pakka Limited (formerly Known as Yash Papers Limited) Sd/-

Jagdeep Hira **Managing Director** DIN No. 07639849

# 12 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை: காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியப்பிரியா தகவல்

காஞ்சீபுரம், ஜூலை 3– காஞ்சீபுரம் சரகத்தில் முக்கியமான இடங்களில் மொத்தம் 12 ஆயிரம் கேமராக்கள் கண்காணிப்பு பொருத்திட நடவடி**க்**கை மேற்கொண்டிருப்பதாக டி.ஐ.ஜி.எம். சத்தியப்பிரியா தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது:

காஞ்சீபுரத்தில் 2038, திருவள்ளூரில் 4800, செங்கல்பட்டில் 5162 உட்பட மொத்தம் 12 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் காஞ்சீபுரம் சரகத்தில் உள்ள குற்றம் அதிகமாக நடக்கும் இடங்கள், சோதனைச்சாவடிகள் ஆகிய இடங்களில் நிறுவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இப்பணிகளை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். குற்றம் அதிகமாக நடக்கும் இடங்

client at the above address.

**PUBLIC NOTICE** 

This is to the general public That my client Mr. R.Raman & R.Lakshmanan both are residing at Old no.179, New no.3/18,

Neeralalman Kovil Street, Mullai Nagar, Thalambur, Chennai - 600 130 has lost the 4th Page of the Release Deed Doc.No.

- 600 130 has lost the 4th Page of the Release Deed Doc.No. 12784/2018, dated 22-11-2018 on the file of sub Registrar, Thiruporur for the Property Land and Building Kancheepuram District, Thiruporur Taluk, Lying within the limits of Thiruporur Panchayat Union, Thazhambur Panchayat, Thazhambur Village, comprised in Natham Old S.No.50/3 Part, as per Patta New S.No.189/ 17, measuring an extent of 2272 Sq.ft., while they were returning home after taking Xerox Copy of the same near Thalambur bus stand on 01.07.2021. The same could not be traced by them. Inspite of diligent search Any one baying any

traced by them Inspite of diligent search. Any one having any

nterest or claim on the same or in possession of 4th page of th

said document, is hereby called upon to file their objection with documentary proof to the undersigned within Seven days from this

date, failing which it will be presumed that the above said original

புதியதாக தற்போது கண்காணிப்பு பொருத்துவது வருகிற கேமராக்களை கண்டுபிடிக்க இருக்கும்.

காஞ்சீபுரம் சரகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தைகள்,பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் திட்டமிடப்பட்டுள்ளது. நடத்த

பள்ளிகளிலும், கல்லூரி களிலும் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வரும் நிலையில் ஆசிரியர் களோடு இணைந்து அதே ஆன்லைன் வகுப்புகள் வழியாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். இந்த விழிப்புணர்வு முகாமில் போக்சோ சட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் அளிக்கப்படும். விளக்கம் சமூக வலைதளங்கள் எவ்வா மூலம் றெல்லாம் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்கள் என்பது குறித்து அனுபவக் கதைகள் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

. 19 வயது முதல் 23 வயதுக் குட்பட்ட இளைஞர்களே பெரும் பாலும் ரவுடிகளாக மாறிக் கொண்டி ருக்கிறார்கள். காஞ்சீபுரம் சரகத்தில் ஒழிக்க ரவுடியிசம் முழுமையாக அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் தனிப்படைகள் தலைமையில்

அமைக்கப்பட்டடுள்ளன. இவ்வாறு டி.ஐ.ஜி. எம்.சத்தியப் பிரியா தெரிவித்தார்.

**ENROLMENT NOTICE** 

After 10 days of the publication of this notice and within three months there after. I, S.PICHAI RATHINAM, S/o. permanently residing at No.116, East Street, Bommanappady Via, Perambalur District – 621104. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. S.PICHAI RATHINAM

அடுக்கு மாழ குழயிருப்பு ஏல விற்பனை

சென்னை–17, தியாகராய நகர், ராஜா தெரு பழைய நெ.8, புதிய நெ.17, "குடியிருப்பு" நெ.G.B.தரை தளத்தில் உள்ள திருமதி.B.சாரதா ரெட்டி-க்கு சொந்தமான "குடியிருப்பினை" அதே இடத்தில் 06.07.2021 அன்று மாலை 5.00 மணிக்கு ஏல விற்பனை செய்யப்படும்.

ஸ்ரீ ராஜ் & கோ, சென்னை – 1 Ph: 25385686

பெயர் மாற்றம்

OLD NAME: SURNAME: ALPHONSE **CHELLATHURAI** GIVEN NAME: CELINE பிறந்த தேதி 15/01/1955, எண்.187, எல்லைஅம்மன் கோவில் தெரு, வண்ணாந்துரை, அடையார் சென்னை - 600020, தமிழ்நாடு, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி NEW NAME:

SURNAME: MARIA RASIAH ANTHONYAMMAL **GIVEN NAME: CELINE PAPPA** என்று அழைக்கப்படுகிறேன்.

சார் ஆட்சியர் நீதிமன்றம் கடலூர் கிருஷ்ணன், த/பெ.சுப்ரமணியன் நெ.74, முதல் தெரு விரிவு, கிருஷ்ணநா நகர், முத்தியால்பேட்டை புதுச்சேரி மாநிலம்

எதிர் நகராட்சி ஆணையர், கட எதிர்மனுதாரர்

மனுகாராரின்

அலுவலகத்தில் பதிவு செய்து பிறப்புச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் 15 நாட்களுக்குள் நகராட்சி ஆணையர், கடலூர் அலுவலகத்தில் நேரில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி தெரிவிக்க வேண்டியது. தவறினால் மேற்படி மனுதாரருக்கு மனு ஒருதலைபட்ச மாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும்.

மேன்மைமிகு வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றம் சமூகம் திருத்தணி

திருத்தணி திருவள்ளூர் மாவட்டம், அர். கே.பேட்டை வட்டம், விளக்க ணாம்பூடி மேடு, ஆர்.கே.பேட்டை நெ. 2/712, விலாசம் கொண்ட வீட்டில் வசிக்கும் மனுதாரர் திரு. வட்டில் வசுக்கும் மனுதாறி தரு. அசோக் த/பெ. முனுசாமி என்பவர் அவரது தந்தை முனுசாமி த/பெ. முத்துசாமி கடந்த 10.06.2001 ஆம் தேதி அவரது வீட்டில் இறந்ததாக தேதி அவரது வீட்டில் இறந்ததாக காலதாமதமாக மனு செய்துள்ளார். இதில், எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் 15 தினத்திற்க்குள் திருத்தணி கோட்டாட்சியர், ஆர். கே.பேட்டை வட்டாட்சியர், ஆர். கே.பேட்டை வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் எழுத்து பூர்வமாக சமர்பிக்க வேண்டியது தவறும் சமாபகை சேமாட்டி இறப்புச் பட்சத்தில் மனுதாரருக்கு இறப்புச் சான்று வழங்க நடவடிக்கை சான்று வழ எடுக்கப்படும்.

மேன்மைமிகு வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்றம் சமூகம்

பள்ளிப்பட்டு வட்டட்ட, கேசவராஜ்குப்பம் கிராமம், டி.டி. சோஸ்ட் ரோடு கண்டிகை போஸ்ட், ரோடு சாலை,நெ. 143, விலாசம் கொண்ட வீட்டில் வசிக்கும் மனுதாரர் திரு. A.G. ஏகாம்பரம் த/பெ. லேட். கோவிந்தராஜ் என்பவர் அவரது அத்தை திருமதி. ராதாபாய் கடந்த அதறை தரும்பது. ராதாபாய கடந்த 5.6.2016 ஆம் தேதி அவரது வீட்டில் இறந்ததாக காலதாமதமாக மனு செய்துள்ளார். இதில், எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் 15 தினத்திற்க்குள் திருத்தணி

வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் எழுத்து பூர்வமாக சமர்பிக்க ் புத்து நாவ்பாக சயாபக்க வேண்டியது. தவறும் பட்சத்தில் மனுதாரருக்கு இறப்புச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். திரு. உமா கார்த்திகேயன் பட்சத்தில்

**ENROLMENT NOTICE** 

After 10 days of the publication After 10 days of the publication of this notice and within three of this notice and within three months there after. I, KIRAN VENKATESH, S/o. N.Venkatesh, months there after. I, PARESH H S/o. Hanumantha Ramakrishnan aged 23 years, permanently residing at Flat-A, No.15, Ganapathi 1st Street, Avvai Nagar, Thiruvanmiyur, Chennai – 600 041. Intend having my 23 years, permanentl residing at No.11B/ residing at No.118/1, Ramamurthy Street, Nehrun Nagar, Chrompet, Chennai –600 044. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. the bar council with in ten days KIRAN VENKATESH PARESH H \*\*\*\*\*

After 10 days of the publication After 10 days of the publication of this notice and within three months there after. I, P.VENKATESAN, of this notice and within three months there after. I, HANSIN.C, S/o.S.Chandra Kumar, aged 23 years, permanently residing at No110E2 Gangai Apartments, 80 Feet Road, Saligramam, after. I, P.VENKAIESAN, S/o. J.Perumalsamy, aged 27 years, permanently residing at No.73, Nalla Thaneer Kulam Theru, Kodanagar, Cheyyar, Tiruvannamalai–604407. Intend having my enrolment as an Chennai -600 093. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, having my enrolment as an Advocate moved before the bar high court campus, chennai-600 Those who have any valid council of tamilnadu, bar council

building, high court campus, chennai-600 104. objections may notify the same to the bar council with in ten days. Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. HANSIN.C

E.BHUVANESH

After 10 days of the publication of this notice and within three months there after. I, ABIRAMAPANDIAN.V, aged

I, ABIRAMAPANDIAN.V, aged 22 years, permanently residing at No.1, K.G.Layout, NRK puram, 1st Street, Tirupur –7. Intend having my enrolment as an Advocate moved before

Advocate moved before the bar

council of tamilnadu, bar council

building, high court campus, chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days.

After 10 days of the publication of this notice and within three months there after. I, R.SURESH,

S/o. C.Ravi, aged 24 years, permanently residing at Door No.631, Muthumariyamman Kovil

Street, Melamiyur, Chengalpattu District – 603002. Intend having

my enrolment as an Advocate

moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid

R.SURESH

objections may notify the same to

After 10 days of the publication of this notice and

within three months there after. I, S.DEVENDIRAN,

atter. I, S.DEVENDIRAN, S/o.A.Selvaraji, permanently residing at No.16, Gandhi Street, Kokkaranthangal Village, Palaiyur Post, Cheyyur Taluka,

Chengalpattu District – 603302. Intend having my enrolment as an Advocate moved before

the bar council of tamilnadu,

bar council building, high court campus, chennai-600 104.

objections may notify the same to the bar council with in ten days.

Those who have any valid

S.DEVENDIRAN

the bar council with in ten days

ABIRAMAPANDIÁN.V

After 10 days of the publication of this notice and P.VENKATEŠAN within three months there after. After 10 days of the publication E.BHUVANESH, Name: E.Ethiraj, aged 25 years, permanently residing at No.1/300, Plot No.5, Karthick of this notice and within three months there after. I, U.RISHI KUMAR, S/o. B.Umashankar, months there and the KUMAR, S/o. B. Umashankar, aged 24 years, permanently residing at No.48, Azhagar Sami Nagar, 3rd Street, Thiruverkadu, Chennai having my Nagar, Madambakkam, Guduvancheri, Kanchipuram District- 603202. Intend having Thiruverkadu, Chennai – 600 077. Intend having my enrolment as an Advocate moved before the bar council of my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. tamilnadu bar council building Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. U.RISHI KUMAR

After 10 days of the publication of this notice and within three months there after. I, VASANTHA ROOBAN ABISHEK.I.J, S/o Immanuel Jebasingh.M, aged years, permanently residing No.5E/217, Kirubai Nagar, Water Tank Street, Thoothukudi – 628008. Intend having my enrolment as an Advocate enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. Vasantha Rooban Abishek.l.J \*\*\*\*\*\*

After 10 days of the publication of this notice and within three months there after. I, MERVYN THOMAS BIVIN, Father Name: Bivin V Thomas, aged 22 years, permanently residing at No.127, Dhana Kotti Raja Street, Sundar Nagar, Guindy Industrial Estate, Chennai –600 032. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. **MERVYN THOMAS BIVIN** 

After 10 days of the publication of this notice and within three months there after. I, D.SAKTHI BALAN, S/o. K.Devaraj, aged 30 years, permanently residing at No.1, Mettu Street, Periya Colony, Thiruninravur, Thiruvallur District, Chennai –602024. Intend having my enrolment as ar Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the bar council with in ten days. D.SAKTHI BALAN

After 10 days of the publication of this notice and within three months there after I, TAMIZHARASAN.A, S/o Adalarasu.R, aged 23 years permanently residing at No.1/37 School Street, Surapet, Chennai 600 066. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. TAMIZHARASAN.A

After 10 days of the publication of this notice and within three months there after I, A.ANJAMANI, D/o.K.AMMASI aged 24 years, permanently residing at No.2, Middle Street, Thenkunam-607 201, Street, Thenkunam–607 201 Kallakurichi District. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus chennai-600 104.

A.ANJAMANI

After 10 days of the publication of this notice and within three months there after. I, G.SHREENIVASAN, S/o. G.Gopal, aged 23 years

the bar council with in ten days. G.SHREENIVASAN

After 10 days of the publication of this notice and within three months there after. I, MERCY.J, D/o. A.John Peter, aged 22 years permanently residing at No.7, Gokulam Colony, Ext-2, (Church Road), Karanai, Puducherry, Urapakkam – 603202. Intend having my enrolment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days

பெயர் மாற்றம்

ANSARI, SHAHIN Kunjur Akil Narayan Murthi. **பிறந்த தேதி**: 18.10.1990 கிருஷ்ணமா ரோடு நெ.10, நுங்கம்ப சென்னை-என்ற முகவரியில் 600 034 SHAHIN ANSARI MURTHI, ான்று அழைக்கப்படுகிறேன். SHAHIN ANSARI

பெயர் மாற்றம் SHAIKH, பெயர் Abdul Ansari. பிறந்த தேதி: 21.09.1975, நெ.34/2 தெரு, மெட்ராஸ் பழைய கோட்டகுப்பம், வானூர் தாலுக்கா

- 605104, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி

SHAIKH

ராமம், பிள்ளையார் கோயில் தெரு, கதவு எண்.1/8 இல்லத்தில் வசிக்குப நமச்சிவாயம் அவர்களின் குமாரர் N. கண்ணன் மற்றும் அவர்களது மனைவ சரசாபாய் அவர்களுக்கு சொந்தமான சென்னை மாவட்டம், சென்னை–600082 வடசென்னை பகிவு மாவட்டம், செம்பியம் உப பகிவ மாவட்டம், பொம்பூர் பாசைவாக்கப் வட்டம், சென்னை மாநகராட்சி எல்லைகுட்பட்ட பெரவள்ளூர் கீராமம், T.S.No. 2 Block No. 32, மற்றும் T.S.No.8, Block No. 2, GKM காலணி 11வது கொ. ககவு எண்.11/164 லால்பக்கூரர் சாஸ்திரி நகரில் அமைந்துள்ள மணை எண். 1556 பகுதி, 568 சதூரடிக கொண்ட காலி மணை சென்னை, செம்பியம், சார்பதிவாளர் அலுவலகத்தில், ஆவண எண். 7103/2009. தேதி 29.10.2009 பத்திர பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை கடந்த 23/06/2021 அன்று எனது கட்சிகாரர் கண்ணன் அவர்கள் பத்திரங்களை நகல் எடுக்க 25/00/2021 அமறு என்று கட்சுரைப்படுக்கும் இருக்கும் இருக்கும் இருக்கும் இருக்கும் இருக்கும் இருக்கும் இருக்கும் கைவசம் வைத்திருந்தாலோ அல்லது கண்டெடுத்தாலோ இந்த அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள் மேற்கண்ட முகவரிக்கு தெரியப்படுத்தவும். மேற்படி ஆவணத்தை யாரேனும் தன் கைவசம் வைத்திருந்து எனது கட்சிகாரர்களுக்கு வில்லங்கம ந்படுத்தினாலோ அல்லது தவறாக நடக்க முயன்றாலோ அதற்கு என் கட்சிகாரர்கள் வகையிலும் பொறுப்பாக மாட்டார்கள்.

No. 33. Veerappan Street, Sowcarpet, Chennai-600 079 along with ner Daughter son and Mother in law namely 1 Minor Deshnalodh 2.Minor Pranav Jain 3.Mrs. Shanthi Devi Jain are the jointand absolute owners of property comprised in Land Survey No.219/z ofMannur Village,Sriperumpudur Taluk, KancheepuramDistrict measuring of 56 Cents has lost her property document, bearing Document No.1287 of 2011 a Sale Deed registered in the office of Sub-Registrar, Sriperumpudur, executed by Mrs.Annamma represented by her Power Agent Mr.T.JagadeesaReddiyar in favour of Mr.Diliplodha on 07.02.2011 which could not be traced. lence, if anybody is in possession of the said original document, s requested to handover the said document to me or to my clier t once, otherwise, it will be presumed that the said document is non-traceable document and any encumbrance created or any claim made over the said property on the basis of the lost and non traceable document will not bind my client and those dealing with the aforesaid property on the basis of lost and non-traceabl document are doing so at their own risk.

N.KEDHARNATH

Cell:9962655050

**PUBLIC NOTICE** 

My Client Mr.Bagya Chand, son of late Mohanlal, residing at No.155/1, Vidhya Nagar, Shiratti, Gadug District, Karnataka State and now temporarily residing at ground floor, Door No.178 Venkatachala Mudali Street, Triplicane, Chennai 600 005 is one of the share holder and joint owner of all that piece 0' and parcel of land comprised in Re-Survey No.713, O.S.No.4029 .C.No.1231 of Mylapore Village, Mylapore Taluk and Chenna District measurmg an extent of 1584 sq.ft. of land and a building thereon consisting of ground and first floors situated at Doo No.178, Venkatachala Mudali Street, Triplicane, Chenna 600 005 within the Registration Sub-District of Mylapore and Registration District of Central Chennai, by virtue of inheritance. It is reported to me by my client Mr.Bagya Chand that Origina settlement deed registered as Document No.963 of 1960 in the SRO, Mylapore was misplaced/lost while in transit nea Vadapalani Bus Terminus, Chennai. Anybody is in possession o said document or having any claim over the said property may contact the undersigned within 7 days, otherwise it is deemed that there are no adverse claims over the said property.

S.NARENDRA MOORTHY No.156, Thambu Chetty Street

.... Petitione

(ORDINARY ORIGINAL CIVIL JURISDICTION) O.P.No.2 of 2021

Corporation and M/s. Sys Bass Inc

44. Wood Oaks Drive, II 60010 USĂ

Representing through his Power agent Mr.Elangovan V.S.M/A-63 years, S/o.Sundararaju No.16, 4th Cross Street,

having office at M/s.Sys Bass Inc., 1701 E, Woodfield Rd, Ste, # 209, Schaumburg, IL, 60173. Residing at No.3, Thiruvalluvar street,

Prur, Chennai- 600 116

Residing at No.191 East coast road,

Tamilnadu - 600 119

same I am herewith publishing this notice to you, please make i convenient either by yourself or by your pleader to appear before the Hon'ble court on the above said date at 10.30 AM failing which the matter shall be determined in your absence.
N.CHANDRASEKARAN

D.BALAMURAL Advocates No.571/3, F-9, First floor Anna Sala

– மனுதாரர்கள்

-எதிர்மனுதாரர்

Teynampet, Chennai-600018, +919551011777

முதலேற்பு மனு எண். 268/2021 இந்திய வாரிசுரிமைச் சட்டம் 39/192

இறந்து போன R. வசந்தகுமாரி அவர்களின் உயில் சாசனம் தொடர்பான மனு

63, அத்வைத ஆஷ்ரம் சாலை, ஃப்பேர்லாண்ட் அழகாபுரம், சேலம்–636004

நெ.4, சுவர்ணாம்பிகை டிரான்ஸ்போர்ட் மாமங்கம் சேலம்–636002

4) S.K.ராஜவேலு, த/பெ.S.R.காளீஸ்வரன் 63, அத்வைத ஆஷ்ரம் சாலை, ஃப்பேர்லாண்ட், அழகாபுரம், சேலம்–636004

அழகாபுரு, சேலம்–65904 5) செல்வி K.காமாட்சி, த/பெ. S.K.காளீஸ்வரன் நெ.10/16, ஜஸ்வர்யா கிரேஸ் லாண்ட், Dr. திருமூர்த்தி நகர், முதல் பிரதான சாலை,

நுங்கம்பாக்கம், சென்னை–600 034

ஜெ. கலைவாணி, க/பெ. R.ஜெயகுமார் நெ. 4, சுவர்ணாம்பிகை டிரான்ஸ்போர்ட் மாமங்கம், சேலம்–636002

சேலம்–636016, அழகாபுரம், காளியாப்பிள்ளைத் தோப்பு, புதிய நெ.5/3A, பழைய நெ.17 என்ற இடத்தில் வசித்து வந்து 06.12.2019ல் இறந்து போன R. வசந்தகுமாரி அவர்களின் சொத்துக்கள் தொடர்பான அறிவிக்கப்படுகிறார்கள்.

் கையொப்பமிடப்பட்டது.

கார்போரண்டம் யூனிவர்சல் லிமிடெட்டிற்காக இடம்: சென்னை ரேகா சுரேந்திரன்

கேமராக்களை மற்றும் ஏற்கனவே கண்காணிப்ப பழுதுபார்த்து புதுப்பித்து நவீனமயமாக்குவது என இரு வகைகளில் பணிகளை செய்து வருகிறோம். இதன் மூலம் குற்றங்கள் பெருமளவு குறைவதுடன் குற்றங்கள் நடந்தாலும் அதற்கான காரணங்களை உதவியாகவும்

IN THE VII ADDITIONAL FAMILY COURT AT CHENNAL O.P. NO. 823 OF 2020 S.Arun S/o Sekar,

No.27, Kutty Lane, Seven Wells, Chennai 600001 Petitioner VS

Respondent A. Malathy, D/o Moorthy, No.10/19, Egavalli Amman Koil Street, Chicken Market,

A. Malathy

Chennai-600001 The Petitioner has filed the above case for divorce against you and the same came up for hearing on 04-06-2021 and the Hon'ble Court was ordered notice to you and posted the above case on 26-07-2021 for your appearance. Please be present on that day in the said court at 10.30 a.m. otherwise you will be set exparte.

S.ARUN PETITIONER

**BEFORE THE MOTOR ACCIDENT CLAIMS** TRIBUNAL AT CHENNAI O.P.No. 380 OF 2020 Petitione

-Vs-1.N.Dharuman 2 Bharti Axa General Ins. Co. Respondents

N.Dharuman No.18/23. MGR Nagar main road, Anakaputhur, Chennai-70. Please take notice that the above OP No. 380 of 2020 is posted for your appearance on 08.07 .2021 at about 10.30 A.M.

Please be present before the

above 'said Court on that day,

failing which the matter will be decided in your absence R.DAYALAN

Counsel for Petitioner **BEFORE THE MOTOR** ACCIDENTS CLAIMS TRIBUNAL CHENNAI O.P. No. 5549 OF 2019

1.Latha 2.Manikandan 3.Darshan (Minor pet 2 & 3 are rep by their Mother & N.F. Latha 4. Dhanalakshmi Petitioners

1.R.Venkatesan 2. National Insurance, Co, Ltd. 3.Ganesh@ Ganesan ..Respondents

To, R Venkatesan No.4/83, Perumal Koil Street. Kancheepuam-602105

Please take notice that the above OP No. 5549 of 2019 is posted for your appearance on 19.08.2021 at about 10.30 A.M. Please be present before the above said Court on that day. which the matter will be decided in your absence.

R DHAYALAN Counsel for Petitioner

சார் ஆட்சியர் நீதிமன்றம் கடலூர் அ.தி.மு. 1889/2021 M.செல்வகுமார் த/பெ.மாணிக்கம்

கெ.77/2, கமலம் நகர் வண்டிப்பாளையம் ரோடு திருப்பாபுலியூர், கடலூர் வட்டம், கடலூர் மாவட்டம் மனுதாரர்

எதிர் நகராட்சி ஆணையர், கடலூர்

எ. அறிவிப்பு மனுதாரரரின் நல எதிர்மனுதாரர் மனுதாரரரின் தாயார் கிருஷ்ணம்மாள் க/பெ. மாணிக்கம் என்பவர் உச்ச ^ - ^ -என்பவர் கடந்த 22.03.2019 அன்று மேற்படி விலாசத்தில் இறந்ததை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்து இறப்புச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப் படட மனு எவருக்கேனும் பணை மீது ஆட்சே யது ஆட்சே பணை இருந்தால் 15 நாட்களுக்குள் நகராட்சி அணையர் பண்ண இருந்தால் 13 நாடகளுக்குள் நகராட்சி ஆணையர், கடலூர் அலுவலகத்தில் நேரில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி தெரிவிக்க வேண்டியது, தவறினால் மேற்படி

மனுதாரருக்கு மனு ஒருதலைபட்ச மாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும். .<sub>...</sub> M.செல்வகுமார் மனுதாரர்

BEFORE THE HON'BLE XTH CITY CIVI COURT E.P. No.3994 of 2019 M/S Manapuram finance limited Registered office at CIN-L65910KL,1192PL006623

IV/470A(OLD)W638A(NEW) Manappuram House Valapad Thrissur -680567 Kerala Through its duly constituted Attorney Authorised Signatory

MR.S.SREEJĬTH ...DECREE HOLDER Versus 1 MR K Murugan, S/o PKasi no 46A First street Elango nagar virugambakkam PO, Chennai 600092 2 MR Siva, s/o PKasi No 46A First street

Elango nagar virugambakkam PO. Chennai 600092 JUDGEMENT DEBTOR - 2 In the above matter the Hon'ble XTH CITY CIVIL has passed order of Paper Publication for JD1 and JD2 on 30.06.2021 and returnable by 22.7.2021 for your presence on 30.7.2021. Hence be present on the above said date either personally or through your counsel, failing which the matter will be decided in your absence R MEENAKSHI DEVI

Advocate Counsel for Petitioner/Decree

மகள் உமாமகேஸ்வரி என்பவர் கடந்த 19.03.1977 அன்று கடலூர்

புதுப்பாளையம், ெ.3, படவட்டம்மன் கோயில் ..... நெ.3, படவட்டம்மன தெருவி பிறந்ததை எதிர்மனுதாரர் - ் ் பகிவு செய்து

கிருஷ்ணன்

திரு. ஏழுமலை வருவாய் ஆய்வாளர் ஆர்.கே.பேட்டை..

திரு<u>த்</u>தணி திருவள்ளூர் மாவட்டம்

திருத்தணி பள்ளிப்பட்டு துன்ததுற்குன் தூறுத்தனன் கோட்டாட்சியர், பள்ளிப்பட்டு வட்டாட்சியர், பொதட்டூர்பேட்டை

வருவாய் ஆய்வாளர் பொதட்டூர்பேட்டை

பெயர் மாற்றம்

Mauurai Sundaramoorthy Padaikathu, தந்தை பெயர்: Sundara Moorthy, பிறந்த தேதி: 03.06.1958, நெ.253C, 2வது தெரு, குமரன் நகர் விரிவு, சென்னை , என்ற முகவரியில் நான் இனி Sundara Moorthy Padaikathu, என்று அழைக்கப்படுகிறேன். Madurai Veerar

Sundaramoorthy Padaikathu பொது அறிவிப்பு சென்னை 600 054, ஆவடி, கவுரிப்பேட்டை கள்ளுக்கடை தெரு, எண்.55 என்ற முகவரியில் வசிக்கும் 52 வயதான திருமதி. B. கன்னியம்மாள்

வளக்கும் 52 வயதான அரும்து 1. கணையம்பம் அ தடுப் . பாயு நாயுடு ஆகிய நான் இதன் மூல மனப்பூர்வமாக தெரிவிப்பது யாதெனில் பருத்திப்பட்டு கிராமம், குமரன் நகர், சொத்த எண்.22 சாவே எண்.7(16)14A, கிஸ்தீணம் 5121 ஆனர் அம மற்றும் பருத்திப்பட்டு கிராமம், ஈஸ்வரன் கோவில் குறுக்கு தெரு, சாவே எண்..61/1A-ல் உள்ள 0.05 சென்ட் சொத்திற்கு முழு உரிமையாளர் ஆவேன் இதற்கான 221/2007 என்ற ஆவண எண் கொண்ட உயில் ஒன்று ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் 15.10.2007 தேதியன்று பதிவு செய்யப்பட்டது. இந்த உயிலை நான் ஜெராக்ஸ் எடுப்பதற்காக இந்த உயிலை நான் (ஜொர்க்ஸ் எடுப்பதறகாக கடந்த 20.4.2021 அன்ற ஆவடி பஸ் நிலையம் அருகே உள்ள ஜொர்க்ஸ் கடைக்கு சென்றேன். அப்போது என் பையில் இருந்த இந்த உயில் ஆவணம் உள்ளிட்ட பிற ஆவணங்கள் காணாமல் போய் இருந்த இந்த ஆவணங்களை எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. மேற்கண்ட செர்த்து தெடாட்பான அசல் ஆவணங்களை கண்டெடுத்தாலோ அல்லது

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. அமை ஆவணங்களை கணைட்டுத்தாலோ அமை கையகப்படுத்தியிருந்தாலோ அதை மேற்கண் முகவரியில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறே மொபைல் எண் : 98409 50444

permanently residing at Plot No.2/3, Door No.4, 1st Main Road Avenue, Dhandeeswar Nagar, Velacherry, Chennai –600 042. Intend having my enrolment as an Advocate moved before as an Advocate intoved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid objections may notify the same to

பிறப்பு மேற்படி ஆட்சியர் திருப்பத்தூரில் building, high court campus chennai-600 104.

> MERCY.J \*\*\*\*\*\*

திருப்பத்தூர் **ந.க.அ**9./23/2019 த்/பெ. ராஜா. – மனுதார

B. கன்னியம்மாள்

அறிவிப்பு

சார் ஆட்சியர் அலுவலகம்

முனியம்மாள், என்கிற நான் எனது மகள் சூரியா என்பவ நாட்றம்பள்ளிவட்டம், மல்லப்பள்ளி \_\_\_\_ கிராமம், முத்தனப்பள்ளி தெரு கதவு எண்.4/209 என்ற விலாசத்தி விழிப்புணர்வு இல்லாத காரணமா பதிவு செய்யப்படவில்லை.

எனவே எனது மகள் சூரியா பிறப்பை பதிவு செய்து சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளேன் சான்ற அலுவலகப சமர்ப்பிக்க மேற்பம நீதிமன்றத்தில் எனது மனுவில் தெரிவித்துள்ளபடி பிறப்பு சான்று குறித்து ஆட்சேபணை இருந்தால் தூத்து நேரிலோ அல்லது எழுத்து மூலமே னஅத வசுபமபரம் வெளியிட்ட இவ்விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் சார் ஆட்சியர், திருப்பத்தூர் அவர்களிடம் நேரில் நருப்பத்து அவர்களாடம் நோல ரழுத்து மூலம் தெரிவித்துக் கொள்ள வேண்டியது. எ(முத்து . முனியம்மாஎ்

விழுப்புரம் NOOR MOHAMMED.

அழைக்கப்படுகிறேன்

பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர், காஞ்சிபாம் மாவட்டம்-631553, எடையார்பாக்கம் அஞ்சல், கோட்டு

B. GIRIJA, B.Tech., B.L. (Hons.) Advocate, Madras High Court 127, Coral Merchant Street, Mannady, Chennai - 600001.

**PUBLIC NOTICE** 

My Client Mrs. Sapnalodha W/o. Late. Mr. Dilipkumar resident of Doo

No.18/26, Embar Naidu 1st Street VILLIVAKKAM, Chennai-600 049

Chennai - 600 001, 044-2534 3536 IN THE HIGH COURT OF JUDICATURE OF MADRAS

> In the matter of Section 14 of the Arbitration and Conciliation Act, 1996

In the matter of disputes between Ms.SP Consulting, Inc (SP Teks Inc) an Illinois

Ms.SP Consulting, Inc (SP Teks, Inc) an Illinois corporation Represented by its Director, Mr.Satyanarayana Reddy Kandimalla

Besant Nagar, Chennai-600090. Paridas Govindasamy, S/o.Govindasamy

Kaviva Garden Near ICICI Bank

Uthandi (Near Uthandi Ťoll Gate)

... Respondent It is informed that the above matter came up before the Hon'ble High Court on 28.06.2021 was pleased to order to take paper publication to you returnable by 29.07.2021. In compliance of the

சென்னை உயர்நீதிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை)

தொடர்பான மனுவில் 06.12.2019 அன்ற 1) S.R.காளீஸ்வரன், த/பெ. (லேட்) S.K.ராஜவேலு,

2) திருமதி. R.உமாராணி, க/பெ.Dr.M.K.ராஜசேகர் 2) திருமது. ா.உயாராணா, கரவபகாகாகாகுவகை பழைய நெ.12/1, புதிய நெ.17, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை–600 004 3) செல்வி. S. காமாட்சி, த/பெ. R.ஜெயகுமார்

மனு உயர்நீதிமன்ற மாஸ்டர் கோர்ட்டில் 29.07.2021 அன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. மேற்படியாரின் உயில் சொத்துக்களில் ஏதேனும் பாத்தியதை கோருகின்ற அனைவரும் தங்களுக்கு தக்கதெல கருதினால் நீதிமன்றம் நிர்வாகச் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்பு jroriginalsidemhc@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியில் ங்களத<mark>ு ஆட்சேபணைகளைத் தெரிவித்துக்கொள்ளுமாறு இ</mark>தன் மூல.

2021ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி சென்னையில்

முதலேற்பு பிரிவு– 1 உயர்நீதிமன்றம் B.ாவி. S.S. ராகவன் . நந்தினிதேவி மனுதாரரின் வழக்கறிஞர்கள் ொ.51. சட்ட அரைகள் .யர்நீதிமன்ற வளாகம் சென்னை **–** 600104

தேதி: ஜூலை 02, 2021

நிறுவன செயலாளர்

document 4th page is/are lost. Finder is requested to hand over the same either to me at the below mentioned address or to my New No 10/1, Old No 92/2, Muthaiah Street, 1st Floor Vellala Teynampet, Chennai- 600 086 Cell:9884424372

> எல்நெட் டெக்னாலஜிஸ் லிமிடெட் CIN: L72300TN1990PLC019459 பில் . டா.2500 (1899) 1990 1990 1990 பதிவு அலுவலகம்: எல்நெட் சாப்ட்வேர் சிட்டி TS 140, பிளாக் 2 & 9 , ராஜீவ் காந்தி சாலை, தரமணி, சென்னை — Phone No. : 91 - 44 - 2254 1791/93; Fax: 91 - 44 - 2254 1955

இதர ஒளி ஒலி மூலம் நடைபெறுவது குறித்து பங்குதாரர்களுக்கு தகவல் இந்திய அரசின், கார்ப்படேட் விவகாரங்கள் துறை அமைச்சுகத்தால் (\*MCA\*) வெளியிடப்பட்ட பெது கற்றறிக்கை எண்கள் 14/2020, 17/2020, 20/2020 மற்றும் 02/2021 மற்றும் கம்பெனிகள் சட்டம் 2013ன் இதர பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் செக்யூகிட்டி எக்கேஞ்ச் போடு ஆப் இந்தியா ("SEBI") வெளியிட்ட சற்றறில்கைகள் ஆகியவற்றுக்கு இணங்க தொடரும் கோவிட்ட 19 தொற்று பரவல் காரணமாக வருடாயில் பெற்றுக்கூட்டத்திற்கு அழைக்கும் அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்கள் குறித்து பரிவர்த்தனை மேற்கோள்ள கம்பெனியின் 30வது வருடாந்திர பொதுக்கூட்டம் ("AGM") புதன்கிழகை, 28 ஜுலை, 2021 அன்று இந்திய நேரப்படி மாலை 4.00 மணிக்கு காணொளி கட்சி (VC) இதர ஒளி ஒலி வழிமுறைகள் (OAVM) மூலமாக நடைபெறும் என்பதை உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளவும்.

முப்பதாவது வருடாந்திர பொதுக்கூட்டம் காணொளி காட்சி அல்லது

தம்பென்|(டெபாசிட்டரிகளில் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மின்ன முறையில் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2020–21 வருடாந்திர அறிக்கை ஆகியம முறையல் வருடாந்து 'லாதுக்கூட்ட அறங்கப்படும்' மற்றும்' 2020-21 வருடாந்து அறுக்கை ஆக்கம்க மின்னனு முறையில் அனுப்பி வைக்கப்படும் மற்றும் அவை கம்பெளியின் இணையதளம் www.elenttechnologies.com மற்றும் ஸ்டாக் எக்கேஞ் இணையதளம் www.bselndia.comல் கிடைக்கும் VC/OAVM வசதி மூலம் மட்டுமே வருடாந்திர பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பங்கேற்கலாம். vv, vvvvi வசத் மூலம் மட்டும் வடுடாந்தர் போதுக்கூட்டத்தால் உறுப்பினாகள் பங்கேறக்லாம். மின்ணனு வரக்களிப்பு ஒலம் வருடாந்திர் அளிப்பதற்கான முறைகள்: கம்பெனி அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு ("remote evoting") மற்றும் வருடாந்திர் பொதுக்கூட்டம் நடைபெறும்போது சிடிஎன்னல் மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் ("eVoting") வாக்களிக்கும் வசதியை வழங்குகிறது. வருடாந்திர் பொதுக் கூட்டம் நடைபெறுவதற்கு முந்தைய தொலைதூர மின்னணு வாக்களிப்பு கூட்டத்தின்போது மின்னணு வாக்களிப்பு குறித்த விரிவான நடைமுறைகள் வருடாந்திர் பொதுக்கூட்ட அறிவேப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

நடைமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறின்பபால கொடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் முகவிற்பை பதிவு செய்தல் /புதுபிலிக்கும் முறை முறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2020–21 வருடாந்திர அறிக்கை ஆகியவற்றை மின்னனு முறையில் பெற மின்னஞ்சல் முகவிரிமொபைல் என் ஆகியவற்றை பதிவு செய்யாமல் காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் அவற்றை https://investors.commoindis.com என்ற இணையதாதத்திற்கு சென்று பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாள்கள்.
(b) மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாமல்/புதுப்பிக்காமல் டிமேட் வடிவத்தில் பங்குகளை வைத்திறுக்கும் உறுப்பினர்கள் அவர்களின் டிமேட் கணக்கை பராமரிக்கும் வைப்புத்தொகை பங்கேற்பாளரிடம் பதிவு செய்யுமாறு/புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாள்கள்.

VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இணைதல் யின்னனு வாக்களிப்பு தனமான www.evoinigindia.com மூலம் உறுப்பினர்கள் VC/OAVM வழியாக வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பல்கேற்கலாம். பயன்படுத்த வேண்டிய உள்றுவை சான்றுகள் பற்றிய தவலக்கர் மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் விளக்கப்பட்டுள்ளன.

ாகத்தொகை மற்றும் பணம் வழங்குவதற்கான பறிவுத் தேதி
யார் 21, 2021ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் கம்பெனியின் இயக்குனர்கள் குழு
பரிந்துரைத்த ஈவுத்தொகைகளை உறுப்பினர்களின் உரிவியான்பு கம்பெனியின் இயக்குனர்கள் குழு
பரிந்துரைத்த ஈவுத்தொகைகளை உறுப்பினர்களின் உரிவியாக புதன்கிழமை, ஐல்லை 21, 2021ஆ கம்பெனிறின் தின்றையே தின்ற கம்பெனியின் உறுப்பினர்கள்
பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு அந்தந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள
காலக்குடுவுக்குள் ஈவுத்தொகை வாவு வைக்கப்படும் அனுப்பப்படும்.
பின்னனு தீர்வு சேவைகள் அல்லது வேறு வழிகள் மூலம் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு தேரடியாக
எவுக்குநாகையைப் பெறுவதற்களன ஆணையைப் புறுப்பிக்காமல் காகிதவடிலில் பங்குகளை கைந்திறக்கும்
உறுப்பினர்கள், பான் கார்டு வெரங்கள் பற்றும் காசோலை நகல் ஆகியவற்றை எங்களின் பதிவாளரும்,
பங்குமாற்கள், பான் கார்டு வெரங்கள் பற்றும் காசோலை நகல் ஆகியவற்றை எங்களின் பதிவாளரும்,
பங்குமாற்கள் அம்படு காத்தியத் அவர்களை மின்னகுல் 'காசிரியானிடுவாக்குப்படை மாற்றும் இன்றுக்கு அல்லது தகவல் தேவைப்பட்டால்,
பங்குதார்கள் திருமதி, காந்தியத் அவர்களை மின்னகுல் 'காசிரியாகிடுவாக்குப்பட்டை மற்று திறுள்கள்,
ப்பினர்கள் அடிகாட்டின் இடிகைக்கட்ட அளிவிமை கணவரை மடிகளைறன இடைப்படுக்குக்கான்படுக்குன்றன.

உறுப்பினர்களுக்கு அறிவிப்பு

எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா (பட்டியலிடும் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்

மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மின்னணு முறையில் அனுப்பி

<sub>றான்.து</sub>. <sub>யெக்குனர்கள் குமுவின் ஆணைப்</sub>

நிர்வாக இயக்குனர்

உறுப்பினாகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பை கவனமாக படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு உறுப்பினாகள் வருடாந்தா 'வாலுகைட்ட அறாவபகைப் கணையை படிமனை. திறார்கள், குறிப்பாக இதில் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் சேருவதற்கான வழிமுறைகள், வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு முந்தைய தொலைதூர மின்னனு வாக்களிப்பு மூலம் வாக்களிக்கும் முறை அல்லலு வருடாந்திர போதுக் கூட்டத்தில் வாக்களித்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

தேதி: ஜூலை 03, 202 கார்போரண்டம் யூனிவர்சல் லிமிடெட் CIN: L29224TN1954PLC000318 பதிவு அலுவலகம்: 'பாரி ஹவுஸ்', எண் 43, மூர் தெரு, சென்னை 600 ரி**யுப்பு**வ

தொலைபேசி: + 91-44-30006161, தொலைநகல்: + 91-44-30006149, மின்னஞ்சல்: investervices@cumi.murugappa.com, வலைத்தளம்: www.cumimurugappa.com நிறுவனங்கள் சட்டம், 2013ன் விதிகள், அதன் கீழுள்ள விதிகள் மற்றும் செக்யூரிடீஸ் அண்

எக்களு போர்டு ஆப இந்தியா (படியலிடும் கடமைகள் மற்றும் வெளப்படுத்தல் மத்கைகள் படிக ஒழுங்குமுறைகள், 2016 மற்றும் அவ்வப்போது வழங்கப்பட்ட சுற்றநிக்கைகளின்படி வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த கார்போரண்டம் யூனிவர்சல் லிமிடுட்டின் ('நிறுவனம்') 67வது வருடாந்திர பொதுக்கூட்டம் (எஜிளம்) காணொலி காட்சி (VC) அல்லது பிற ஒளி ஒலி வழிமுறைகள் (OAVM) மூலம் திங்கட்கிழமை, ஆகஸ்ட் 2, 2021 அன்று மாலை 3.00 மணிக்கு நடைபெறும் என்பதை உறுப்பினர்கள் கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாக்கள். உறுபபானாகள் கவனக்குமாறு கேட்டுக் கொள்பப்படுகிறாக்கர். 67வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு, வருடாந்திர அறிக்கை மற்றும் இதர அறிக்கைகள்/ஆவணங்கள் (வருடாந்திர பொதுக்கூட்ட ஆவணங்கள்) ஆகியவை அந்தந்த வைப்புத்தொகை பங்கேற்பாளர்கள் (DPs) அல்லது நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் (ஆர்டிஏ) அதாவது M/s. கேபின் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டில்

வைக்கப்படும். வருடாத்திர பொதுக்கூட்ட ஆவணங்கள் நிறுவனத்தின் வலைதளம் www.cum-murugappa.com, ஸ்டாக் எக்சேஞ்கள் அதாவது பிஎஸ்இ லிடுடெட் www.bseindia.com, நேஷனல் ஸ்டாக் எக்சேஞ் ஆப் இத்தியா லிடுடெட் www.nseindia.com மற்றும் ஆர்டிஏ https://evoting.klintech.com/ல் கிடைக்கும். வருடாத்திர பொதுக்கூட்ட ஆவணங்களின் காகித வடினில் கோரப்பட்டாலும் கூட அனுப்பப்படாது அல்லது வழங்கப்படாது என்பதை உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லது வழங்கப்படாது என்பதை உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். டிமெட்டிரியலைஸ்ட் முறையில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத உறுப்பினர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை அந்தந்த டிபிக்களுடன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வருடாந்திர பொதுக்கூட்ட ஆவணங்களை மின்னணு முறையில் பெறுவதற்கு ஆர்டிஏவுடன் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத காகித முறையில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி. மொபைல் எண் மற்றும் கய சான்றளிக்கப்பட்ட பான் நகல்கள், முகவரி சான்று மற்றும் பங்கு சான்றிதழ்களை கோரிக்கை கடிதத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பமிட்ட நகலுடன் ஆர்டிஏ/கம்பென் போலுகர்: இதிருக்கும் முன்றும் கய்கு சான்று மற்றும் பங்கு சான்றுகழ்களை கோரிக்கை கடிதத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்படுட்ட நகலுடன் ஆர்டிஏ/கம்பென் பொல்கு பிருக்கும் மன்றுக்கும் முன்றும் கடிய கேரிக்கைகளைய கேர்க்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய கோரிக்கையை மேசர்ண் கேரிக்கைகைய மேசர்ண் கேரிக்கைக்கைய வேசர்கள் கோற்படிய கடிகள்கள் படைக்கும் கடிய கோர்க்கைகைய மேசர்ண் கேரிக்கைக்கைய வேசர்கள் கேரிக்கைகளைய கேரிக்கைக்கும் கூடிய கேரிக்கைக்கைய வேசர்கள் கேரிக்கைக்கைய கேரிக்கைக்கைய கேரிக்கைக்கும் கூடிய கேரிக்கைக்கும் கூடிய கேரிக்கைக்கும் கூடிய கோர்க்கும் கூடிய கேரிக்கைக்கைய வேசர்கள் கேரிக்கைக்கும் கூடிய கோர்கள் கூடிய கேரிக்கைக்கும் கூடிய கூர்கள் கூடிய கேரிக்கைக்கும் கூடிய கூடி பி, ப்ளாட் எண் 31 & 32, நிதி மாவட்டம், நானக்ராம்குடா, செரிலிங்கம்பள்ளி மண்ட**ல்** 

ஹைதராபாத் soo 032க்கு அனுப்பலாம். தங்கள் மின்னஞ்சல் முகவியை பதிவு செய்யாத காகித அல்லது மின்னணு வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தற்காலிகமாக ஆர்டிரவில் பதிவு செய்யப்பட்ட தங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணை https://ris.kfintech.com/clientservices/mobilereg/mobileemailreg.aspx என்ற இணைப்பை

கடிதத்தை enward.rsigkintech.com or investorservices(gicumi.murugappaa.com ககு வழங்க முடியும், இது தங்கள் வங்கிக் கணக்குகளில் தோடியாக டிவிடெண்டை பாதுகாப்பாள முறையில் செயல்படுத்த உதவுகிறது. டிமெடீரியலைஸ்ட் வடிவத்தில் உள்ள பங்குகளுக்கு. உறுப்பினாகள் வங்கி கணக்கு விவரங்களை அந்தந்த டிபிக்களுடன் புதுப்பிக்க வேண்டும், 1 ஏப்ரல் 2020 முதல் பங்குகரார்களின் டிவிடெண்ட வருமானத்திற்கு வரி விதிக்கப்படுகிறது. ஆகவே, காகிதவடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் தங்கள் குடியிருப்பு நிலை. பான் மற்றும் வகை விவரங்களை வருமான வரிச் சட்டம், 1961 குப்படி ஆர்டிர / கம்பென் செய்வுகர் புக்கிரங்கள் அடி வடை அல்லக் பால்கர்கள் அங்கள் குடியிருப்பு வருக்கு வரும் பால்கும் குடியிருப்பு நிலை.

https://ris.kfintech.com/clientserv/ices/mobilerea/mobileemailreq.aspx என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் ஒலல் பெறவாம் மற்றும் வருடாந்திர அறிக்கையை மின்னணு முறையில் பெற ஏதுவாக அதில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளையப் பின்பற்ற வேண்டும். வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களிலும் தொலைதூர மின்வக்களிப்பு மற்றும் மின்வங்களிப்பு மலும் மின்னணு முறையில் வாக்களிக்கும் வசதி வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். என்று வருடாந்திர பொதுக்கூட்டத்தில் VC/OAVM மூலம் பங்கேற்பதற்கும், வாக்குகளை மின்னணு முறையில் பதிவு செய்வதற்கும் உறுப்பினர்களுக்கு விரிவான வழிமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
2020-21 நிதி ஆண்டிற்கு ஒவ்வொன்றும் ரூ.1/- மதிப்புள்ள ஒரு பங்கிற்கு ரூ. 1.5/-ஐ
இறுதி டிவிடெண்டாக உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக ஏப்ரல் 28, 2021ஆன்று நடைபெறற் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் பரிந்துரை செய்துள்ளது. காகித வடிவில் பங்குகளை கைத்துள்ள உறுப்பினர்கள் மற்றும் ஆர்டிஏ?கம்பெனியிடம் வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்யாதவர்கள் வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், கிளை மற்றும் கய சான்றளிக்கப்பட்ட பான் நகல்கள், முகவரியின் சான்று, ரத்து செய்யப்பட்ட காசைல மற்றும் யங்குச் சான்றிதழ்(களை)ஆகியவற்றுடன் முறையாக கையொப்படுடப்பட்ட கோரிக்கை கடிதத்தை einward.ris@kintech.com or investorservices@cumi.murugappaa.com க்கு வழங்க